



## M M FORGINGS LIMITED

CORPORATE OFFICE: SVK TOWERS, 8<sup>TH</sup> FLOOR,  
A25 INDUSTRIAL ESTATE, GUINDY, CHENNAI - 600032, INDIA.

Date: 17 November 2025

The Deputy General Manager Corporate Relationship Department. Bombay Stock Exchange Limited, Rotunda Building, P.J. Towers, First Floor, New Trading Wing, Dalal Street, MUMBAI -400 001	National Stock Exchange of India Ltd 'Exchange Plaza', Bandra – Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051
---	---

Dear Sirs,

**Ref.: NSE: security code- MMFL –EQ; BSE: Security Code -522241**

**Sub.: Unaudited Financial Results for the quarter ended 30 September 2025:**

1. The published unaudited financial results for the quarter ended 30 September 2025 is enclosed for your records, as per Regulation 47 of SEBI LODR. It was published in:
  - 1.1 Makkal Kural on 15 November 2025
  - 1.2 Business Line on 15 November 2025
2. Please take it on records.

Thanking you,

Yours faithfully,  
For M M FORGINGS LIMITED

Chandrasekar S  
Company Secretary  
Encl.: as above



**CERTIFIED TO IATF 16949:2016 and ISO 9001:2015 STANDARDS**



# விலைவாசி உயர்வு: உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், நவ. 16  
அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், மாட்டிறைச்சி, காபி மற்றும் பிற விவசாய பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளின் பொருட்கள் மீது கணிசமாக வரிவை உயர்த்தி அறிவித்தார். இதனால் உள்நாட்டு பொருளாதார நிலை உயரும் என்று அவர் திட்டமிட்டார். ஆனால் உயர்த்தப்பட்ட வரிகளின் எதிரொலி, அமெரிக்க நுகர்வோர்களை பாதிப்பதை இப்போதுதான் டிரம்ப் உணரத் தொடங்கி உள்ளார்.

சமீப காலமாகவே அமெரிக்க நுகர்வோர்கள் பொருளாதார கவலைகளை வெளியிட்டனர். இதனால் பலவிதமான சலுகைகளை அறிவித்து மக்களை கவர நினைத்தார் டிரம்ப். அமெரிக்கர்கள் அதிகம்

பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதன் தாக்கத்தால் சமீபத்தில் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சியில் நடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரிய வெற்றிகளைப் பெற்றனர்.

இதையடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு டிரம்ப் பணிய ஆரம்பித்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையில் இறங்கினார். பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் வரிகுறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குறிப்பாக மாட்டிறைச்சி, காபி, பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான வரிகளை குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

இந்நடவடிக்கைக்கு அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்கள்

தெரிவித்துள்ளன. அமெரிக்க மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த உத்தரவினால் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு அமெரிக்க நுகர்வோர் பாதிக்க ஒரு முக்கிய காரணமாகும். இதேபோல தேயிலை, பழச்சாறு, கோகோ, மசாலாப் பொருட்கள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, தக்காளி மற்றும் சில உரங்கள் மீதான வரிகளையும் நிர்வாக உத்தரவு நீக்குகிறது. இவற்றில் பல பொருட்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈக்வடார், கவுதமாலா, எல் சல்வடார் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை எளிதாக்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்த பிறகு டிரம்ப் இந்த பொருட்களின் வரியை குறைத்து அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

## சென்னையில் மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு ‘போக்சோ’ வழக்கு குறித்த பயிற்சி

சென்னை, நவ. 16-  
சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு போக்சோ வழக்கு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கலந்துரைய கூடத்தில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் பண்டிட் கங்காதர் கலந்து கொண்டார்.

போக்சோ வழக்கு சம்பந்தமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சரவணகுமார், (மாவட்ட குழந்தைகள்



நல அலுவலர், செங்கல்பட்டு), இப்பயிற்சி வகுப்பு பெண்கள் டாக்டர்.ஷீலா ஜெயந்தி, (தெற்கு குழந்தைகள் நல அலுவலர்), திபிகாமுனி, (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்), வித்யா (துளிர் அமைப்பு/தன்னார்வலர்), டாக்டர். உஷாராணி (தடய அறிவியல் அதிகாரி) சைலேஷ், (சைபர் தடய அறிவியல்) டாக்டர் வனிதா, காயத்திரி, (சட்டம் சார்ந்த துணை இயக்குனர், திருவள்ளூர்) ஆகியோர் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறினார்கள்.

## ஸ்ரீபெரும்புதூர் சென்ட்ரல் பேங்க் ஆம் இந்தியா வங்கியில் விவசாய கடன் வழங்கும் திட்டம்: முதன்மை மேலாளர் திலீப் குமார் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் நவ. 16-  
மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பட்டு நூலச்சுதிரம் பகுதிக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள முதல் மாடியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பாக விவசாய கடன் சேவை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கோபி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மகளிர் சுய உதவி குழுக்கள், டிராக்டர், உணவு பதப்படுத்தல் குடோன், அரிசி பதப்படுத்துதல் குடோன் உள்ளிட்ட விவசாய கடன்களுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் திலீப் குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி ஆகியோர் விவசாயிகளுக்கு



கடன்களை வழங்கினார். ரூ. 2 கோடிக்கு அதிகமான கடன்களை வழங்க உள்ளதாக கிளை மேலாளர் சஜிதா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்ட்ரல் பேங்க்

ஆப் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் கிளை மேலாளர் சஜிதா, துணை மேலாளர்கள் மதுமிதா, சங்கர்நாராயணன், விளம்பர மேலாளர் திருவள்ளூர் சீனிவாசன் போங்க் ஊழியர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்எம் போர்ஜிங்ஸ் லிமிடெட்					
கார்ப்பரேட் அலுவலகம்: எஸ்.வி.கே டவர்ஸ், 8வது தளம், ஏ25, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. Phone : 91-44-7160 1000   corporate@mmforgings.com   CIN: L51102TN1946PLC001473					
விவரங்கள் (ரூ. கோடியில்)	ஒருங்கிணைந்தது				
	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	
	30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	31.03.2025
	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது
1. செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	388.89	369.40	405.37	758.29	793.11
2. வரி, விலக்கு மற்றும் அல்லது அசாதாரண அபிவிருத்திக்கு பின் எதாரண நடவடிக்கை மூலம் திற லாபம் (நஷ்டம்)	25.07	27.69	44.92	52.76	87.03
3. வரிக்கு முன், விலக்கு மற்றும் அல்லது அசாதாரண அபிவிருத்திக்கு பின் எதாரண நடவடிக்கை மூலம் திற லாபம் (நஷ்டம்)	25.07	27.69	44.92	52.76	87.03
4. வரிக்கு பின் கலத்திற்கான திற லாபம் (நஷ்டம்) (அசாதாரண அபிவிருத்திக்கு பின்)	16.57	19.19	31.91	35.76	62.02
5. சம்பங்கு லாபங்கள்	48.28	48.28	48.28	48.28	48.28
6. பங்கு ஒதுக்கான சம்பந்தியம்					
(ஏ) அடிப்படை ரூ.	3.43	3.97	6.61	7.41	12.85
(பி) டைலாட் ரூ.	3.43	3.97	6.61	7.41	12.85
குறிப்புகள்: SEBI (எஸ்.எஃஓ.ஏ) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட 30 செப்டம்பர் 2025-ல் முடிந்த காலாண்டுக்கான ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் விவரணை வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளங்கள் www.nseindia.com, மற்றும் www.bseindia.com மற்றும் இணையதளம் www.mmforgings.com-ல் உள்ளது. கம்பெனி ஓரே ஒரு செயல்பாடுகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. தேவையான இடங்களில் புள்ளிவிவரங்கள் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன.					
குருவின் சார்பாக					
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்					
தேதி : 14 நவம்பர், 2025					
இடம்: சென்னை					



## குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு பரிசு: கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கினார்

வேலூர், நவ. 16-  
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட வேலூர் நகர்ப்புறம் "நகராட்சி ஆரம்பப்பள்ளி பயர் லைன் (உசேன் புரா)" அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் "குழந்தைகள் தின மாத பெற்றோர் ஆசிரியர் கூட்டம்" மற்றும் குழந்தைகள் தின விழா மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி பரிசுகள் வழங்கினார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான மேம்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சி நிலைகள் குறித்து கண்காணித்து முன்பருவ கல்வி செயல்பாடுகளுக்கான ஆய்வு அட்டை பதிவு விவரங்கள் மற்றும் எடை, உயரம் குறித்த விவரங்கள் போன்றவற்றை கூட்டப் பொருளாக கொண்டு பெற்றோர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம்" காலாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஜூன் மாதத்தில் குழந்தைகள் சேர்க்கை, செப்டம்பர் மாதத்தில் ஊட்டச்சத்து, நவம்பர் மாதத்தில் குழந்தைகள்



தின. மார்க் மாதத்தில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆயத்தப்படுத்துதல் என்ற கருப்பொருள் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்படுகிறது. குழந்தைகள் தின விழா மற்றும் நவம்பர் மாதத்தில் "குழந்தைகள் தினம்" என்ற தலைப்பில் வேலூர் நகர்ப்புறம் "நகராட்சி ஆரம்பப்பள்ளி பயர் லைன் (உசேன் புரா) அங்கன்வாடி மையத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகளின் ஊட்டச்சத்து, விளையாட்டுடன் கூடிய முன்பருவ

கல்வி, வயதுக்கேற்ற வளர்ச்சி, தடுப்பூசி மற்றும் சுகாதார குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் கலெக்டரால் விவாதிக்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவை "முன்னிட்டு" அங்கன்வாடி மையத்திற்கு மாறுவேடத்தில் வந்த குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மு.சாந்தி பிரியதர்ஷினி, மாமன்ற உறுப்பினர் தபசும் பர்வீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்தியன் வங்கி தனது தீயணைப்பு பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தீயணைப்பு பயிற்சியை நடத்தியது. அவசரநிலை நடைமுறைகள் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் குறித்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இந்த பயிற்சியை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்டிங் துறையின் மூத்த அதிகாரிகள், வங்கியின் தலைமை நிர்வாகம், மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் நடத்தினார்கள்.

## ஸ்ரீரேஷ்டா ஃபின்வெஸ்ட் லிமிடெட் பறிமுதல்: 2 பேர் கைது

ஆவடி, நவ. 16-  
முதல்வரின் போதையில்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை ஒழிப்பு நடவடிக்கையாக பூட் கம் லி திருவேற்காடு கோலடி அருகில் உள்ள காலி இடத்தில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்ய இரண்டு ஆண் நபர்கள் எடுத்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பூத்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் பூத்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் நாடாளுமன்ற ஆகியோர் கொண்ட குழுவின் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்துக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி அவர்கள் 2 பேர் வைத்திருந்த 2 பையை சோதனை செய்த போது அதில் 2.3 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விவரம்	தரவரம்பு			தரவரம்பு		
	30.09.2025	30.09.2025	31.03.2025	30.09.2025	30.09.2025	31.03.2025
	முதல் வாரண்டு (தரவரம்பு)	இரண்டாம் வாரண்டு (தரவரம்பு)	முதல் வாரண்டு (தரவரம்பு)	முதல் வாரண்டு (தரவரம்பு)	இரண்டாம் வாரண்டு (தரவரம்பு)	முதல் வாரண்டு (தரவரம்பு)
மேம்பாட்டு/புதிதான பாதை வரம்பு	174.08	541.63	1128.89	174.09	541.63	1128.89
வரிசை வரம்பு வரம்பு (தரவரம்பு)	(1077.88)	(860.47)	(3563.38)	(1077.88)	(860.48)	(3515.26)
வரிசை வரம்பு வரம்பு (தரவரம்பு)	(1077.88)	(860.47)	(3458.44)	(1077.88)	(860.48)	(3510.32)
மேம்பாட்டு வரம்பு வரம்பு	(620.98)	(500.85)	(3636.76)	(620.98)	(500.66)	(3648.83)
மேம்பாட்டு வரம்பு வரம்பு (தரவரம்பு)	16400.00	16400.00	16400.00	16400.00	16400.00	16400.00
மேம்பாட்டு வரம்பு வரம்பு (தரவரம்பு)	(1709.08)	(1709.08)	(1709.08)	(1709.08)	(1709.08)	(1709.08)
மேம்பாட்டு வரம்பு வரம்பு (தரவரம்பு)	(0.07)	(0.85)	(0.23)	(0.07)	(0.65)	(0.21)
மேம்பாட்டு வரம்பு வரம்பு (தரவரம்பு)	(0.07)	(0.85)	(0.23)	(0.07)	(0.65)	(0.21)

SEB (புதிதான வரம்பு) மற்றும் மேம்பாட்டு வரம்பு (தரவரம்பு) 2015-ம் ஆண்டு வரம்பு 3381 டி. பி.



Venkatasubramanian K  
bl. research bureau

Market regulator SEBI recently raised the anxiety levels of investors who buy digital gold or e-gold when it warned of risks involved in such dealings. SEBI's concerns arose from the whole process of buying and selling via various online platforms as they aren't regulated by it or any other authority.

The rise in gold prices in recent years has increased the popularity of the yellow metal. Many still choose to buy in the physical form as well, even as the electronic mode gains rapid traction.

For those looking to understand what this whole issue is about and for more on digital gold, here are a few key questions that are answered for greater clarity.

What are digital gold/e-gold products? Who sells these products?

Digital gold or e-gold trading involves buying and selling of the yellow metal via various online platforms.

Though the payments are electronic and entirely online, the underlying entity asset is physical gold.

MMTC PAMP, the leading refinery of gold and silver in India, offers online purchase and sale of gold via its own platform. Many other firms rely on it for offering the product and are its partners. Digigold and Safegold are other leading platforms that sell via own portals and also have partners associated with them.

Now, apps and portals such as Google Pay, Phone Pe, Amazon Pay and Paytm offer digital and e-gold by partnering with any of the above firms.

Apart from these apps, jewellers such as Tanishq, PC Jeweller, Kalyan Jewellers (Candere) and Jos Alukkas offer the digital gold product via their websites, while partnering with one of the three entities mentioned earlier, at the back-end.

All you need to know about digital gold

INVESTMENT WISE. A lowdown on potential e-gold risks and SEBI's recent warning



GETTY IMAGES/STOCKPHOTO

WHY THE CONCERN

- No regulatory oversight currently
- Charges, levies are not regulated or controlled
- No statutory agencies to address customer grievances

It is important to note that these apps and platforms take the services of security agencies, vault providers and logistics firms for storing and transporting the gold.

How do these work? Do investors get physical gold at the end of a specified period?

Digital gold, offered by the apps and platforms, are fairly simple in their structure. Buyers need to complete a KYC process by submitting their PAN, address and identity proofs, and bank details. The entire onboarding is online.

Once this process is completed, buying or selling gold becomes fairly simple. You just need to log into these platforms and place your order to buy or sell gold by making payments online. Cheques or any physical payments are not accepted.

You can make gold investments for as low a value as ₹100 via these portals.

At the back-end, the gold equivalent (up to four decimal places in grams) of the amount you invested is bought by the platform partner from institutional participants in the wholesale bullion market.

This physical gold is stored in safe vaults and the yellow metal is insured. Security agencies such as Brink's provide the vaults and also take suitable insurance policies for the gold, while storing and transporting.

There is no lock-in for the gold and buying or selling can be done freely, subject to some minor timeline restrictions such as being able to sell the gold you bought only after three days in some cases.

You can buy at any frequency and extend the holding period of gold indefinitely, though some platforms allow a maximum of 10 years.

When you wish to sell the digital gold you bought, you can either choose to receive the

money equivalent of the gold or take physical delivery in the form of coins or bars. If you choose coins or bars, these are delivered to your residence in a sealed package.

The gold offered is of the highest-purity 24 carat.

Why has SEBI warned investors about these products?

As such, there are no known triggers right now as to why SEBI decided to issue a cautionary statement. There have been no cases of

default by any entity or platform dealing in digital gold. However, no apex agency such as SEBI, IRDAI or the RBI has any role in the entire value chain of digital gold buying and selling. This means there is no regulatory oversight though investors' money is involved. Price discovery isn't that transparent.

SEBI may have issued its warning as a matter of caution, especially given the recent rush among investors to buy gold in all forms — physical and electronic — in the backdrop of rising prices.

What are the main risks faced by investors while buying these products?

As mentioned earlier, there have been no cases of counterparty or delivery defaults in digital gold.

However, understanding the costs and price dynamics is the most important aspect when dealing in digital gold. And none of the charges or levies are regulated or controlled.

Also, there are no statutory agencies to address customer grievances.

The gold price on offer in these platforms would not match the spot gold prices or even those announced in the stores of jewellers due to a host of factors.

First, there is buy-sell price spread when dealing with digital gold as the price discovery is not that transparent given that institutional participation dictates the rates.

Therefore, a large gap would mean you end up paying a lot more than standard market rates.

Second, while buying digital gold, there is a 3 per cent GST applicable that is added to the cost.

Third, there are insurance and vault security charges levied. Some platforms may waive these charges for the first few years.

However, there is a charge of 0.3-0.4 per cent of the value of gold that is levied subsequently.

Fourth, when you want physical gold delivery in the form of

coins or bars, transportation charges are imposed on you, the buyer.

Finally, while taking delivery of gold coins or bars, there are minting charges applicable. This may be to the tune of 3-11 per cent of the value of gold.

As a buyer, you need to be aware of these hidden costs and charges so that you aren't blindsided by it.

For investors, taking cash equivalent may work out more economical while selling digital gold.

What are the safer alternatives to investors to buy gold?

While digital gold isn't any less safer just because it is unregulated, given that reputed apps and platforms are involved in offering digital gold, there are other modes of buying gold that offer regulatory oversight.

Gold exchange traded funds (ETFs) offered by mutual funds allow you invest small amounts of a few hundred rupees. These ETFs are traded in the exchanges and have sufficient liquidity. You need demat and trading accounts to buy and sell ETFs.

Each unit of the ETF is usually priced at one-hundredth of a gram of gold.

For those without a demat account, fund of funds that invest in these gold ETFs are available.

Like equity shares, you get the money equivalent of the units of ETFs you sell. These ETFs are also backed by physical gold by the fund houses.

Other gold-buying options include sovereign gold bonds (SGBs) — issued by the RBI — from the secondary market, for which you would need a demat/trading account.

The RBI has discontinued fresh tranches of SGBs in the primary market from early 2025, with the last tranche being issued in February 2024.

These SGBs offer the gold equivalent price as of the date when RBI announces redemption of the bonds and also offers a 2.5 per cent additional interest annually.

Wealth creation for happy years ahead

FINANCIAL PLANNING. How a working couple plan for retirement and daughters' studies

Slide V

Girilal and Roshini are from Pune, aged around 45. They wanted to plan for their daughters' education and their personal wealth for the next 15 years.

Girilal is working in the automobiles industry as a senior manager. He had switched his job twice in the last 20 years and is likely to continue with the current employer for the next 10-15 years.

He continues to be excited about the current prospects and the growth potential of the industry and his current role. Roshini is a college professor in Pune and is also likely to continue her employment.

They bought an apartment in Pune seven years ago, partially funded through a housing loan. They have a housing loan outstanding of ₹37 lakh and a car loan outstanding of ₹4.5 lakh. They are regularly paying the EMI but wanted to understand the merits, if any, of closing the loans. Girilal inherited a property that fetches a rental income.

The family's total income post tax is ₹3.6 lakh per month and they spend ₹2.6 lakh per month towards all the expenses, including



GETTY IMAGES

housing loan and car loan repayments.

Both Girilal and Roshini have very little understanding of investment products and were afraid of losing money which prompted them to seek professional guidance.

It was suggested to limit the exposure to equity-oriented investments up to 40 per cent, considering their long-term goals. They both were not keen on retirement planning and wanted to accumulate wealth in the next 15 years and wanted to live with the accumulated savings for the rest of their life. They were happy with the current lifestyle and wanted to ensure the same lifestyle as long as they worked.

Providing good and quality education to both daughters was also a priority.

RECOMMENDATIONS

\* They did not have adequate life insurance and health insurance cover. With an additional term insurance cover for a sum assured of ₹1.7 crore for Girilal and ₹1.25 crore for Roshini, the family is well protected. It was also suggested to have a health insurance cover for ₹25 lakh in addition to the health cover provided by their respective employers.

\* Both of them have a stable career and the fixed deposit part of their financial assets is enough for any short-term needs or emer-

POINT TO NOTE

Implementing any investment strategy requires discipline and emotional control, qualities often tested in real-world market conditions

out of mutual fund investments mapped to this goal.

\* After understanding the need to have a freehold property to get educational loan for their daughters, if needed for their post-graduation, they agreed to preclose the loan with the combination of two actions, one by liquidating a portion of RSU (restricted stock units) and the second by increasing the EMI by ₹20,000 per month. This will help them to close the housing loan in the next two years.

\* With the above steps, they will be investing ₹40,000 per month towards their wealth accumulation goal from this year. This will increase to ₹1 lakh in the next two years when they close the housing loan. This amount will further increase to ₹1.4 lakh when the second daughter completes her graduation. The car loan EMI may continue as they may change their cars in future.

\* With the annual contribution of ₹3.7 lakh into two EPF accounts, they stand a fair chance of accumulating ₹3.98 crore in the next 15 years in their PF kitty. They will also be accumulating around ₹90 lakh in their PPF account.

\* They also stand a good chance of accumulating ₹7.86 crore with their disciplined savings and investment strategy in mutual funds in the next 15 years. These cal-

culations do not include any additional investments with the expected income growth. If they are disciplined enough and manage their lifestyle expenses, they will be wealthy by ₹12-20 crore in the next 15 years.

While the plan may appear straightforward on paper, the true challenge lies in its execution. Implementing any investment strategy requires discipline and emotional control—qualities that are often tested in real-world market conditions.

thehindubusinessline.  
Classifieds  
BUSINESS OFFER  
CONSULTANTS

SMD GLOBAL Pvt Ltd., - Certified professionals provide Accounting /GST services for individuals / business solutions in India & US Accounting & Tax advisory for US citizens living in India. Contact: 9789974015. E-mail to: info@smdglobalexperience.com www.smdglobalexperience.com

To advertise visit  
www.thehinduads.com  
Toll Free: 1800 102 4161

GMR POWER & URBAN INFRA		GMR Power and Urban Infra Limited							
		Regd. Office: Unit No -12, 18th Floor, Tower A, Building No. 5, DLF Cyber City, DLF Phase - III, Gurugram- 122002 Haryana, India, P.-+91-124 6637750, E.gpul.cs@gmrgrp.in W:www.gmrpulp.com, (CIN): L45400HR2019PLC125712							
Extract of the Statement of Consolidated Financial Results for the quarter and six month period ended September 30, 2025									(₹ in Crore)
Sl. No.	Particulars	Quarter ended			Six month period ended		Year ended		
		30.09.2025 Unaudited	30.06.2025 Unaudited	30.09.2024 Unaudited	30.09.2025 Unaudited	30.09.2024 Unaudited		31.03.2025 Audited	
1	Total income from operations	1,810.36	1,648.45	1,383.80	3,458.81	2,995.38	6,343.97		
2	(Loss)/profit for the period from continuing operations (before Tax and Exceptional Items)	(157.60)	(80.42)	49.13	(238.02)	81.02	(123.44)		
3	Net profit/(loss) for the period before Tax from continuing operations (after Exceptional Items)	865.37	(14.69)	259.04	850.68	1,684.55	1,776.28		
4	Net profit/(loss) for the period after Tax from continuing operations (after Exceptional Items)	895.04	(35.01)	269.46	860.03	1,650.27	1,737.90		
5	Net (loss)/profit for the period after Tax from discontinued operations	(0.34)	27.83	(19.90)	27.49	(38.61)	(185.65)		
6	Net profit/(loss) for the period after Tax from continuing and discontinued operations (4+5)	894.70	(7.18)	249.56	887.52	1,611.66	1,552.25		
7	Total comprehensive income for the period	859.45	19.59	259.61	879.04	1,585.66	1,478.57		
8	Paid-up equity share capital (face value of ₹5 each)	357.42	357.42	357.42	357.42	357.42	357.42		
9	Reserves (Other equity)						360.31		
10	Earnings per share (not annualised) (for Continuing and discontinued operations)								
	Basic (in ₹)	12.43	(0.11)	3.63	12.32	22.65	20.72		
	Diluted (in ₹)	12.43	(0.11)	3.63	12.32	21.73	20.72		
Extract of the Statement of Standalone Financial Results for the quarter and six month period ended September 30, 2025									(₹ in Crore)
Sl. No.	Particulars	Quarter ended			Six month period ended		Year ended		
		30.09.2025 Unaudited	30.06.2025 Unaudited	30.09.2024 Unaudited	30.09.2025 Unaudited	30.09.2024 Unaudited		31.03.2025 Audited	
1	Total income from operations	81.21	94.30	145.05	175.51	275.55	480.89		
2	Net (loss)/profit for the period before Tax and Exceptional items	(35.19)	(35.32)	38.24	(70.51)	12.00	9.65		
3	Net (loss)/profit for the period before Tax after Exceptional items	(3.41)	24.17	782.20	20.76	578.01	746.60		
4	Net (loss)/profit for the period after Tax and Exceptional items	(3.41)	24.17	782.20	20.76	578.01	746.60		
5	Total comprehensive income for the period	348.34	1.22	165.10	349.56	(1,001.13)	(1,094.55)		
6	Paid-up equity share capital (face value of ₹5 each)	357.42	357.42	357.42	357.42	357.42	357.42		
7	Reserves (Other equity)*						1,296.60		
8	Earnings per share (not annualised)								
	Basic (in ₹)	0.05	0.34	11.13	0.29	8.85	10.91		
	Diluted (in ₹)	0.05	0.34	11.06	0.29	8.85	10.91		
* Includes fair valuation through other comprehensive income of ₹(-) 11,445.44 crore for the year ended March 31, 2025.									
Notes :									
a. The above is an extract of the detailed format of quarterly results filed with the stock exchanges under regulations 33 of Listing Regulations. The quarterly financial results in the detailed format are available on Company's website viz. www.gmrpulp.com and on the websites of BSE (www.bseindia.com) and NSE (www.nseindia.com). The results can be accessed by scanning the QR code.									
b. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on November 14, 2025.									
Date: November 14, 2025		For and on behalf of the Board of Directors Srinivas Bannimallada Managing Director (DIN - 00061464)							
		GMR GROUP-PUL/28/PREM ASSOCIATES							



MM FORGINGS LIMITED

Corporate Office: SVK Towers, 8<sup>th</sup> Floor, A25 Industrial Estate, Guindy, Chennai - 600 032.  
Phone: 91 44 71601000 | corporate@mmforgings.com | CIN: L51102TN1946PLC001473

Particulars	(₹in Crores)	Consolidated					
		Quarter ended			Half Year ended		Year ended
		30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1. Total Income from Operations		388.89	369.40	405.37	758.29	793.11	1547.82
2. Net Profit / (Loss) from ordinary activities before tax, Exceptional and or Extraordinary items		25.07	27.69	44.92	52.76	87.03	165.68
3. Net Profit / (Loss) from ordinary activities before tax, after Exceptional and or Extraordinary items		25.07	27.69	44.92	52.76	87.03	165.68
4. Net Profit / (Loss) for the period after tax (after extraordinary activities)		16.57	19.19	31.91	35.76	62.02	121.86
5. Equity share capital		48.28	48.28	48.28	48.28	48.28	48.28
6. Earnings Per Share							
(a) Basic ₹		3.43	3.97	6.61	7.41	12.85	25.24
(b) Diluted ₹		3.43	3.97	6.61	7.41	12.85	25.24

Notes:

The above is an extract of the detailed format of Consolidated unaudited financial results for the quarter ended 30 Sep 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Regulations 2015. The full format of the Financial Results are available at www.nseindia.com, www.bseindia.com and www.mmforgings.com. The Company is engaged in only one segment. Figures have been regrouped wherever necessary.

Date: 14 Nov, 2025  
Place: Chennai



For and on behalf of the Board  
Vidyashankar Krishnan  
Chairman and Managing Director